

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அயகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10(1) உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அயகம பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளக கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதார தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்:

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கா அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றது எனவும்,
- தனது அதிகாரங்கள், கடமைகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளானவை சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட ரூபா 3,259,976 தொகையான 02 தொழில்களுக்காக ஆண்டினுள் செலுத்தப்பட்ட ரூபா 2,933,978 தொகைக்காக கடன் கொடுத்தோர் ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த காரணத்தால், நடைமுறைப் பொறுப்புகள் அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டதுடன், ஆண்டிற்கான மிகை சமனான பெறுமதியால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டுக்கான இறுதிக் கணக்குகளை தயாரிக்கும் போது சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
03 கணக்கு விடயங்களுக்குரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியாக நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதிகள் மற்றும்	புதிய கணக்கீட்டு நடைமுறைக்கமைய சொத்துக்கள் மீள்மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றின் உரிய பெறுமதியை கணக்கு	வேறுபாட்டுக்கான காரணம் கண்டறியப்பட்டு திருத்தப்பட

பட்டோலைகளின் மீதிகளுக்கிடையே 145,673,434 ஆன நிலவியது. பிரகாரம் ரூபா வேறுபாடு வைப்பதற்கு எடுக்கப்படும் கைத்தொழில் கொடுத்தோர் ஆண்டுக்கு பெறுமதி என்பது. நடவடிக்கை என்பது மற்றும் கடன் மீதி 2010 ஆம் முன்னரான

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 3,686,400 தொகையாக இருந்ததுடன் அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 4,855,682 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் என்பன

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம், நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரியும் வரியும் வாடகை	1,827,303	1,806,736	2,031,306	229,647	2,212,380	1,566,791	1,513,157	655,413
	9,967,939	10,287,942	10,632,855	197,971	8,432,770	8,207,927	7,607,873	1,361,237
அனுமதிப் பத்திரக் கட்டணம் ஏனைய வருமானம்	649,620	650,325	652,115	-	790,160	651,300	559,491	-
	<u>843,700</u>	<u>810,011</u>	<u>644,478</u>	<u>-</u>	<u>859,500</u>	<u>618,288</u>	<u>513,720</u>	<u>1,041,179</u>
	<u>13,288,562</u>	<u>13,555,014</u>	<u>13,960,754</u>	<u>427,618</u>	<u>12,294,810</u>	<u>11,044,306</u>	<u>10,194,241</u>	<u>3,057,829</u>

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பு தொடர்பான செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்பு

சபைக்கு சொந்தமான 03 கடைகளிலிருந்து மற்றும் அயகம

சபையின் கருத்துரை

ஒரு கடைக்கு முத்திரையிடப்பட்டுள்ளதுடன்,

பரிந்துரை

நிலுவை வருமானங்களை

பொலிஸ் நிலையத்தின் மீளாய்வாண்டுக்குரியதாக அறவிடப்பட வேண்டிய ரூபா 270,464 தொகையான நிலுவை வாடகை மற்றும் தாமதக் கட்டணங்கள் 2025 ஏப்ரல் மாதம் வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

மீண்டும் அந்த கடையை விலைக்கேள்வி விடுக்கப்பட்டு நிலுவைத் தொகையை அறவிடுவதற்காக வழக்கு தொடரப்படும் என்பது, அயகம பொலிஸ் நிலையத்திற்குரிய நிலுவைத் தொகை மற்றும் எஞ்சிய பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவாறு உள்ளமை.

அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 அதிகாரச்சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொதுப் பாவனைச் சேவைகள், பொது வீதி தொடர்பான விடயங்களை முறைமைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல், பொதுமக்களின் நல்வாழ்வு, வசதிகள், நலன்புரி என்பனவாக சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

3.1.1 திண்மக் கழிவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் போது சுமார் 4.5 மெற்றிக் தொன் அளவான திண்மக் கழிவினை அகற்றுவதற்காக, பதவியணி சம்பளம், வாகனப் பராமரிப்பு மற்றும் எரிபொருள் ஆகியவற்றுக்காக ரூபா 4,852,518 அளவான தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும், அந்த கழிவு முகாமைத்துவத்திற்காக பொருத்தமான இடமொன்றை இனங்காணாது, உக்கக்கூடிய கழிவுகளை அயகம விளையாட்டுத் திடலின் அருகாமையிலுள்ள காணியில் குழிகளில் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரை

குப்பைகளை அகற்றுவதற்கு ஏற்ற காணியை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பரிந்துரை

குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான காணியொன்று சுலீகரிக்கப்பட வேண்டும் மற்றும் திண்மக்கழிவு முறையாக முகாமை செய்யப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

ரூபா 24,955,401 கூட்டுத்தொகையான 03 கணக்கு விடயங்களின் விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

புதிய கணக்கீட்டு நடைமுறையின் கீழ் சொத்துக்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் உரிய பெறுமதிகளை கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பரிந்துரை

விரிவான பட்டோலைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

3.3 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

அபகம நகரின் எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 30 வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு 2022 செப்தம்பர் 09 ஆந் திகதியளவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அத்திகதி முதல் 2023 மார்ச் 22 ஆந் திகதி வரையிலும் உடன்படிக்கையின் பிரகாரம் அறவிடப்பட வேண்டிய குத்தகை வாடகை ரூபா 62,000 அறவிடப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, புதிய மதிப்பீட்டின் பிரகாரம் 2023 திசெம்பர் 01 ஆந் திகதி முதல் மாதாந்த வாடகையாக ரூபா 58,333 அறவிடப்பட வேண்டிய போதிலும், 2025 மார்ச் இறுதியளவில் மாதாந்த வாடகையாக ரூபா 10,333 மாத்திரம் கிடைத்திருந்தமையால் ரூபா 773,328 ஆன நிலுவை வாடகை அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்டது.

சபையின் கருத்துரை

நிலுவைப் பணத்தை துரிதமாக செலுத்தி முடிக்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரை

புதிய மதிப்பீட்டின் அடிப்படையில் மாதாந்த குத்தகை பணம் மற்றும் நிலுவையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) உள்நாட்டு கடன் அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 17,748,000 தொகையான கடன் மீதி மூலம் புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் தொழிலின் I மற்றும் II கட்டங்களின் பணிகள் 2023 ஆகஸ்ட் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், 2025 ஏப்ரல் வரையிலும் குறித்த வர்த்தக கட்டிடத் தொகுதி நோக்கத்திற்குரிய பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருமானம் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

கடை அறைகளை குத்தகைக்கு விடுவதற்கு இன்னும் சில இன்றியமையாத பணிகள் முடிவடைய உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்.

பரிந்துரை

தேவையான வசதிகள் செய்து தரப்படுவதோடு, சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தை வருமானம் ஈட்டும் நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.

(ஆ) மாகாண வீதிப் பட்டோலைக் கட்டணங்களின் (HSR) பிரகாரம் வார்ப்புக் கட்டமைப்பினை (Shuttering) பயன்படுத்தப்பட்ட வீதங்களை விட உயர்வான வீதங்கள் பயன்படுத்தப்பட்டு

கணக்காய்வினால் இது தொடர்பில் சுட்டிக் காண்பிக்கப்பட்டதன் பின்னர் 06 தொழில்களிலிருந்து ரூபா 50,906 அறவிடப்பட்டுள்ளதாகவும்,

மிகைக் கொடுப்பனவுகள் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட

கொடுப்பனவு
மேற்கொள்ளப்பட்டிருந்த
காரணத்தால் 15
கைத்தொழில்களுக்காக ரூபா
335,434 கூடுதலாக
செலுத்தப்பட்டிருந்தது.

எஞ்சிய பணத்தையும் இறுதிப்
பட்டியல்கள் மூலம் அல்லது
பிடிக்காசிலிருந்து குறைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும்
என்பது.

வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

நிலைபேறான அபிவிருத்தி
நோக்கங்களை
அடைந்துகொள்வதற்காக
திட்டமிடப்பட்டிருந்த 09
நிகழ்ச்சித்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டிராததுடன்,
24 செயற்திட்டங்களின்
நடைமுறைப்படுத்தல்
முன்னேற்றமானது 25 சதவீதம் முதல்
50 சதவீதம் வரையான குறைந்த
மட்டத்தில் நிலவியது.

சபையின் கருத்துரை

குறைந்த வருமானம் பெறும்
பிரதேச சபையாக
காணப்படுகின்றமையால்,
குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு
போதிய நிதியேற்பாடு
காணப்படவில்லை என்பது.

பரிந்துரை

நிலைபேறான அபிவிருத்தி
நோக்கங்களை
அடையக்கூடிய வகையில்
வருடாந்த திட்டங்கள்
தயாரிக்கப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட
வேண்டும்.